2022 ஏப்ரல் 22]

153—

மருத்துவமனையைச் சீரமைத்தல்

***392—திரு. கே.பி. சங்கர்:**

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) *திருவொற்றியூர் தொகுதி, 2–வது வார்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையைச் சீரமைக்க அரசு முன்வருமா?*

(ஆ) *ஆம் எனில், எப்போது?*

மாண்புமிகு திரு. கே.என். நேரு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) *மற்றும்* (ஆ) *பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–1, பகுதி–2, கோட்டம்–2–ல் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக் கட்டடம் பலவீனமாக உள்ளதால், அதனை இடித்துவிட்டு வரும் நிதியாண்டில் நிருவாக அனுமதி பெற்றபின் புதிதாக மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி. சங்கர் அவர்கள்.*

திரு. கே.பி. சங்கர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பதிலுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

திருவொற்றியூர் தொகுதி, கத்திவாக்கத்தில் 40,000–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது. அந்த மருத்துவமனை இடியும் தருவாயில் உள்ளது. அங்கே ஏற்கெனவே 2006 முதல் 2011 வரையிலான தலைவர் கலைஞர் ஆட்சியில் செயல்பட்டு வந்த மகப்பேறு மருத்துவமனையும் தற்போது இடியும் தருவாயில் உள்ளது. அந்த மகப்பேறு மருத்துவமனையும் தற்போது செயல்படவில்லை. தற்போது, அந்த மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையமாகச்

செயல்பட்டு வருகிறது. அதுவும் அப்பகுதி மக்கள் செல்லக்கூடிய வகையில் இல்லையென்பதால், கருணையுள்ளம் கொண்ட நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் அப்பகுதியில் புதிய மருத்துவமனையைக் கட்டித் தருமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. கே.என். நேரு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, எவ்வளவு விரைவாக அந்தக் கட்டடத்தைச் சீரமைத்து, புதிதாகக் கட்டித் தரமுடியும் என்பதை அறிந்து, உடனடியாக அது செய்து தரப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவொற்றியூர் பகுதியைப் பொறுத்தவரையில், 6 இடங்களில் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தினந்தோறும் 1,500 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். எனவே, அதனைக் கருத்தில்கொண்டு, விரைவில் அந்தப் பணியும் செய்து முடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி. சங்கர் அவர்கள், நன்றி சொல்லுங்கள்.

திரு. கே.பி. சங்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பதிலுக்கு நன்றி. வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 157, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆ. வெங்கடேசன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

157—

சிப்காட் தொழிற்பூங்கா

***9659—திரு. ஆ. வெங்கடேசன்:**

மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

சோழவந்தான் தொகுதி, வாடிப்பட்டியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முன்வருமா?